

- ▶ தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளையும் பெற்றுக்கொள்ளும் எமது 70% மைல்கல்லை நியூ சவுத் வேல்ஸ் இப்போது எட்டியுள்ளது, அத்துடன் 10.5 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்தளவுகளை நியூ சவுத் வேல்ஸ்-இல் செலுத்தியுள்ளது! இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும்!
- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணி நேரத்தில், 587 பேர் உள்ளூர் கோவிட்-19 நோய்த்தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர். கவலைக்கிடமாக, 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ இலேசான நோயறிகுறிகள் இருந்தாலும்கூட, பரிசோதனையைச் செய்துகொள்ளத் தயவுசெய்து தொடர்ந்தும் முன் வாருங்கள். நியூ சவுத் வேல்ஸ் முழுவதும், 500-க்கும் மேற்பட்ட கோவிட்-19 பரிசோதனை இடங்கள் உள்ளன.
- ▶ உங்களுக்கு கோவிட் இருக்கிறது என்றால், சிறந்த சிகிச்சைகள் மற்றும் கவனிப்பு ஆகியவை உங்களுக்குக் கிடைக்கக்கூடியதாக உள்ளன.
- ▶ மேற்கு டாம்வேர்த் (West Tamworth), பேர்க்லி (Berkeley), பெல்மோர் (Belmore) மற்றும் மாருப்ரா (Maroubra) ஆகிய இடங்களில், நோய்த்தொற்றாளர்கள் அதிகரித்துவருவதை நாங்கள் கண்டுள்ளோம், அத்துடன் ஓபர்ன் (Auburn), பஞ்ச்பெளல் (Punchbowl), லகெம்பா (Lakemba), பிளாக்டவுன் (Blacktown), மவுண்ட் ட்ரூயிட் (Mount Druitt) மற்றும் ஃபேர்ஃபீல்ட் (Fairfield) உள்ளிட்ட, அதிகூடிய நோய்த்தொற்றாளர்கள் எண்ணிக்கை உள்ள பகுதிகளைப் பற்றி நாம் தொடர்ந்தும் கவலைகொண்டுள்ளோம்.
- ▶ லைட்னிங் ரிட்ஜ் (Lightning Ridge), பல்லினா (Ballina), யுரல்லா (Uralla), போடல்லா (Bodalla), பேகா (Bega) மற்றும் மெரிம்புலா (Merimbula) உள்ளிட்ட, கழிவுநீரில் நோய்க்கிருமி நேர்மறையாகக் கண்டறியப்பட்டுள்ள பிராந்தியப் பகுதிகள் குறித்தும் நாங்கள் கரிசனைகொண்டுள்ளோம். தயவுசெய்து குறிப்பாக நோயறிகுறிகள் பற்றி விழிப்புடன் இருங்கள்.
- ▶ திங்கள், 11 அக்டோபர் முதல், முழுமையாகத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ள, நியூ சவுத் வேல்ஸ்-இல் உள்ள வயதுவந்தோர் பின்வருபவற்றைச் செய்ய இயலும்:
  - அனைத்து வயதுவந்தோரும் தடுப்பூசியைப் போட்டுள்ள ஒரு வீட்டில், 10 விருந்தினர் வரை அனுமதிக்கப்படுவார்கள் (முன்னர் 5). இதில், 12 மற்றும் அதற்குட்பட்ட வயதுடைய குழந்தைகள் உள்ளடங்கமாட்டார்கள்.
  - வெளிப்புற இடங்களில், 30 பேர் வரை ஒன்றுகூடலாம் (முன்னர் 20).
  - திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில், 100 பேர் வரை கலந்து கொள்ளலாம் (முன்னர் 50).

- ▶ செயற்திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிற மாற்றங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:
  - அனைத்துச் சிறுவர்களும், அக்டோபர் 25 அளவில் (முன்னர் நவம்பர் 1) பள்ளிக்குத் திரும்புவார்கள்.
  - திங்கள், அக்டோபர் 11 முதல், நீச்சல் வகுப்புகள், குழுப் பயிற்சி, முழுச் சுற்று நீச்சல் (lap swimming) மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக, உட்புற நீச்சல் குளங்கள் மீண்டும் திறக்கப்படலாம்.
  - திங்கள், அக்டோபர் 11-இல் இருந்து, கவலைக்கிடமான உள்ளூர் அரசாங்கப் பிரிவுகள் இனிமேல் இருக்காது.
- ▶ மற்றைய கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் பகுதியில் உள்ள கட்டுப்பாடுகளை அறிந்துவைத்திருப்பதைத் தயவுசெய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: <https://www.nsw.gov.au/covid-19/rules>
- ▶ தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வெளியே வந்ததற்கு உங்களுக்கு நன்றி. எங்கள் 70% இலக்கை நியூ சவுத் வேல்ஸ் அடைந்தது ஓர் அருமையான விடயமாகும். உலகின் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக நியூ சவுத் வேல்ஸ் இருப்பதை உறுதி செய்வதற்கு, 90%-க்கும் அதிமான விகிதத்தை எட்டுவதே இப்போது எங்கள் சவாலாகும்.